மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கிற போது அரசாங்கம் தலையிட்டு ஒன்றும் சொல்லக் கூடாது.

The case is under investigation என்று இருக்கிறபோது நீதிபதிகள் கூட அதிலே தலையிடமுடியாது என்பது சட்டம்.

(ஆ) வெள்ளக்கோவில் தொகுதியில் விசைத்தறிக் கூடங்கள் மூடப் பெற்றதால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : திருவாளர்கள் திருப்பூர் ஆர். மணிமாறன், இரா. தாமரைக்கனி ஆகியோர் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வினைக் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். அவர்களுள் ஒருவர் இதை மாண்புமிகு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவருவார்.

திரு. ஆர். மணிமாறன் : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, " வெள்ளக்கோவில் தொகுதியில் விசைத்தறி உரிமையாளர்களால் முன்னறிவிப்பின்றி விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டதால் 4,000 தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும் நிலைமை குறித்த " அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பேரவைமுன் கீழ்க்கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன்.

அறிக்கை.

பெரியார் மாவட்டம், வெள்ளக்கோவில் மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் சுமார் 400 விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 2,500 விசைத் தறிகள் உள்ளன. அவற்றில் 4,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பருத்தி கேஸ்மெண்ட் வகைகள் 2/17 மற்றும் 19 நூல்களைக் கொண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்காக துணி உற்பத்தி செய்து வருகின்றனர். பொதுவாக, விசைத்தறி நெசவாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து சாயம் தோய்த்த நூலை விலைக்கு வாங்கி, பின் அவற்றை நெய்து தீர்ந்த சரக்குகளைத்

1981 பிப்ரவரி 9] [திரு. எஸ். இராகவானந்தம்]

திரும்ப நூல் பெற்ற ஜவுளி உற்பத்தியாளர்களிடமே விற்று முதல் செய்து விடுகின்றனர். விசைத்தறி நெசவாளர்களும், ஜவுளி உற்பத்தி உரிமையாளர்களும் நெய்ய வேண்டிய ரகத்தைப் பற்றி உற்பத்தி துவங்குமுன், கூலி, சேதாரம் ஏனையவற்றினை பேசி நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.

ஆனால் தற்பொழுது விசைத்தறி நெசவாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கீழ்க்கண்ட 7 கோரிக்கைகளை சமர்ப் பித்துள்ளனர் :—

(1) நல்ல தரமான எடை குறையாத நூல்களை தருதல் அல்லது நூல் எடைக்கு சரக்கை வரவு வைத்துக் கொள்ளுதல்;

(2) காய்ந்த நூல்களாகத் தருதல்;

(3) சரியான எடையுள்ள நூல் கட்டு ஒன்றுக்கு சேதாரம் 300 கிராம் தருதல்;

(4) தீபாவளி/பொங்கல் காலங்களில் தங்களால் வழங்கப் படும் போனஸ், கைத்தறியாளர்களை அனுசரித்து, விசைத்தறி உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, தறி ஒன்றுக்கும், ராட்டை ஒன்றுக்கும் சேர்த்து ரூ. 500 வழங்க கோருதல்;

(5) நூல் பில், ஜவுளி பில் உடனுக்குடன் கொடுத்தல்;

(6) கூலி உயர்வு தற்பொழுதுள்ள கூலியில் 50 சதவிகிதம் உயர்த்தி வழங்கக் கோருதல்; மற்றும்

(7) ஓடும் ரகத்தை மாற்றும்பொழுது, ஓடி எடுப்புக் கூலி கொடுக்க வேண்டும்.

இதே போல் கரூர் பகுதியில் உள்ள 150 விசைத்தறி உரிமை யாளர்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்பாக மேற்கண்ட இரு சாரர்களிடம் 21—1—1981 மற்றும் 22—1—1981-ல் பேச்சு வார்த்தை நடத்தியதில் 10 சதவிகிதம் கூலி உயர்வு தருவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், விசைத்தறி நெசவாளர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, விசைத்தறி நெச வாளர்கள் 25—1—1981-லிருந்து தங்களது விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதனால் பெரியார் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சுமார் 15,000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

[திரு. எஸ். இராகவானந்தம்] [1981 பிப்ரவரி 9

விசைத்தறி நெசவாளர்களுக்கும், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்தத் தகராற்றில் தீர்வு காண்பதற்காக, கரூர் கோட்டாட்சித் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அதோடு, ஈரோடு தொழிலாளர் துறை அலுவலரும் இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

திரு. ஆர். மணிமாறன் : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இது பெரியார் மாவட்டத்திலே இருக்கிற வெள்ளக்கோவில் தொகுதியையும் திருச்சி மாவட்டத்திலே இருக்கிற ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ள தொழிலாளர்கள் பிரச்சினை. வெள்ளக்கோவில் தொகுதியிலே ஏறத்தாழ 4 ஆயிரம் தொழிலாளர்கள் இன்றைக்கு வேலையின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவல நிலை இருக்கிறது. அதைப்போல திருச்சி மாவட்டத்திலே 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கின்ற பரிதாபகரமான சூழ்நிலை இருக்கின்றது. ஒட்டு மொத்தமாக 16 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையின்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்ற அவலமான சூழ்நிலைக்கு அவர்கள் இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். விவர அறிக்கை இங்கே தரப்பட்டிருப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.

அந்தத் தொழிலாளர்கள் ஏழு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விவர அறிக்கையில் சம்பளத்தில் 50 சதவிகிதம் உயர்த்த வேண்டுமென்ற, ஏழு அம்சக் கோரிக்கைகளில் ஒரு பகுதியாக இருக்கின்ற ஒரு கோரிக்கையைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறார்கள். இந்த விவர அறிக்கையில் அந்த ஒரு அம்சம் பற்றித்தான் காணப்படுகிறதே தவிர பாக்கியுள்ள ஆறு அம்சங்கள் என்னவாயிற்று? அதனுடைய நிலை என்ன? அதற்கு என்ன இறுதி முடிவு? அதிலும், 50 சதவீதம் உயர்வு கேட்டதற்கு 10 சதவீதம் கூலி உயர்வு தருவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் அடுத்த 6 அம்சங்களுக்குண்டான நிலைமைகள் ஏதாவது தெரிகிறதா? கோட்டாட்சித் தலைவர் அவர்களும், தொழிலாளர் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது; இந்த ஆறு அம்சங்களுக்கு உண்டான தெளிவு புலப்படுகிறதா? அதற்குண்டான அறிக்கைகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் தந்திருக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்களே, மற்ற 6 கோரிக்கைகளைப் பொறுத்தவரையில் இங்கே ஒன்றும் தெரியவில்லை. பேச்சு

வார்த்தையில் கூலி உயர்வுக்கு மட்டும் கொடுத்திருப்பதால் மற்றவைகளைப்பற்றி வலியுறுத்தவில்லை என்று தெரிகிறது. எப்படியிருந்தாலும், விசைத்தறி நெசவாளர்களுக்கும், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்தத் தகராறில் தீர்வு காண்பதற்காக, கரூர் கோட்டாட்சித் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அதோடு ஈரோடு தொழிலாளர் துறை அலுவலரும் இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

திரு. ஆர். மணிமாறன் : பேரவைத் துணைத் தலைவரவர்களே, இதிலே இருக்கின்ற அடிப்படை உணர்வே, மையக் கருத்தே தொழிலாளர்களுக்கு முக்கியமாக நோட்டீஸ் தராமல், முன்னறிவிப்பு செய்யாமல் திடீரென்று அந்தத் தொழிற்கூடங்களை இழுத்து மூடியிருக்கிறார்கள்; முன்னறிவிப்பு இல்லாமல் இப்படிச் செய்வது சட்டப்படி நியாயமா? தர்மமா? பொதுவாக, தொழிலாளர் பிரச்னை வரும்பொழுது அவர்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்த பிறகு அந்தக் கூடங்களை மூடவேண்டுமே தவிர, நோட்டீஸ்—அறிக்கை கொடுக்காமல், அதைப்பற்றிய விவரங்களை முன்கூட்டியே சொல்லாமல், கூடங்களை இழுத்து மூடுவது சட்டத்திற்கு விரோதமான காரியம் இல்லையா? அப்படிச் சட்டத்தை அவமதிக்கின்ற காரியத்தைச் செய்கின்ற அந்த உரிமையாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : பேரவைத் துணைத் தலைவரவர்களே, விசைத்தறிகளில் உற்பத்தி செய்பவர்கள் வேலையை நிறுத்தியிருப்பதால் 15,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த விசைத்தறிகள் ஓடுவதை நிறுத்தியதற்குச் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கில்லை.

திரு. இரா. தாமரைக்கனி : பேரவைத் துணைத் தலைவரவர்களே, ஜவுளி வியாபாரிகளிடமும், விசைத்தறியாளர்களிடமும் வேலை செய்கின்ற சுமார் 16,000 தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கொத்தடிமை மாதிரி ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதும் கிடையாது; சாப்பாடுதான் கொடுப்பார்கள். இப்பொழுது அந்தச் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் பிச்சையெடுக்கக்கூடிய நிலையில் அவர்கள் இருப்பதால், கொத்தடிமைகளுக்கு எப்படி அரசு புனர்வாழ்வு கொடுக்கிறதோ அதைப்போல விசைத்தறிகளை அரசாங்கமே எடுத்து, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக இந்த விசைத்தறிகளுக்கு நூல் கொடுத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : பேரவைத் துணைத் தலைவரவர்களே, அரசே எடுத்துக்கொள்கின்ற ஆலோசனை இப்பொழுது இல்லை. இந்தத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக, நல்ல தொழிற்சங்கங்களை அமைத்து, அதன்மூலமாக அவர்கள் முறையிடுவார்களேயானால் அவர்களுடைய வாழ்க்கை முன்னேறுவதற்கு அது வழிவகை செய்யும்.

திரு. இரா. தாமரைக்கனி : பேரவைத் துணைத் தலைவரவர்களே, நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களின் மூலமாகத்தான் இவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. ஆகவே, தொழிற்சங்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஏதாவது சட்டம் இயற்றவிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

(பதில் இல்லை.)

4. அரசினர் சட்ட முன்வடிவு.

பச்சையப்பன் பொறுப்புக் கழக (நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல்) சட்ட முன்வடிவு, 1981.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : துணைத் தலைவரவர்களே, 1981 ஆம் ஆண்டு பச்சையப்பன் பொறுப்புக் கழக (நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ளுதல்) சட்ட முன்வடிவை பேரவை முன் அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறைவேற்றப்பெற்று, அனுமதி வழங்கப்பெற்றது.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : இச் சட்ட முன்வடிவை பேரவை முன் அறிமுகம் செய்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : இச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பெற்றிருக்கிறது.

5. அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும் தீர்மானம்— விவாதம்.

[முற்பகல் 10–50]

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : அடுத்து, அமைச்சரவையின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டிக்கும் தீர்மானம். திரு. ரா. உமாநாத்.

திரு. ரா. உமாநாத் : துணைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன்:

'' மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையை இப்பேரவை கண்டிக்கிறது.''

திரு. என். வரதராஜன் : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு திரு. உமாநாத் அவர்கள் மொழிந்த கண்டனத் தீர்மானத்தை நான் வழிமொழிகிறேன்.